

Executive level

Financial Accounting & Reporting Fundamentals

(Pilot paper)

பர்ட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

- (1) அனுமதிக்கப்பட்ட காலம்: 3 மணித்தியாலம்
- (2) பிரிவு 1(a): 10 பல்தேர்வு வினாக்கள் (MCQs) – எல்லா வினாக்களும் முக்கியமானவை
- பிரிவு 1(b): 10 உப வினாக்கள் – எல்லா வினாக்களும் முக்கியமானவை
- பிரிவு 2: 4 வினாக்கள் – ஏதாவது 3 வினாக்களுக்கு விடை தருக
- பிரிவு 3: 1 வினா – கட்டாயமாக விடையளிக்க வேண்டும்
- (3) பிரிவு 1(a) க்கான விடைகள் உமக்குத் தரப்படும் விசேட விடைத்தாளில் குறித்துக் காட்டவேண்டும். விடைத்தாளில் உரிய வினா இலக்கத்திற்கு எதிரே மிகவும் பொருத்தமான விடையின் இலக்கம் எழுதப்படவேண்டும்.
- ஏனைய சகல பிரிவு வினாக்களுக்கான விடைகளை உமக்கு தரப்படும் விடைப்புத்தகத்தில் எழுதவேண்டும். ஒவ்வொரு விடையையும் தனித்தனிப் பக்கங்களில் ஆரம்பிக்கவும்.
- (4) சகல விடைகளும் நீர் பர்ட்சை எழுத விண்ணப்பித்த அதே ஒரு மொழியில் எழுதப்படல் வேண்டும்.

K
E
1

மார்ச் 2015

பிரிவு 1

எல்லா இருபது வினாக்களும் கட்டாயமானவை.
பிரிவு 1 க்கான மொத்தப் புள்ளிகள் - 50 புள்ளிகள்.
இந்தப் பகுதிக்கு பரிந்தரைக்கப்பட்ட காலம் 90 நிமிடங்கள்.

வினா இல: 01

1(a): மிகவும் பொருத்தமான விடையினை தெரிவுசெய்க.

(மொத்தம் 20 புள்ளிகள்)

1.1. கீழே தரப்பட்டவற்றில், நிதியறிக்கையிடலுக்கான கோட்பாட்டு வேலைச்சட்டகம் தொடர்பில், நிதித்தகவலின் தரரீதியான குணவியல்புகளுள் “அடிப்படையானதும் தரம் அதிகரிப்பதும்” (Fundamental and Enhancing) வகைப்படுத்தலின் கீழ் அமைபவை எவை?

- i. பொருண்மை (Materiality)
- ii. அறுதியிடற் தகவு (Verifiability)
- iii. விளங்கக்கூடிய தன்மை (Understandability)
- iv. விசுவாசமான பிரதிநிதித்துவம் (Faithful Representation)

அடிப்படை தர அதிகரிப்பு

- | | | |
|----|------------|-------------|
| A. | i, ii | iii , iv |
| B. | i | ii, iii, iv |
| C. | i , iv | ii, iii |
| D. | i, ii, iii | iv |

(2 புள்ளிகள்)

1.2. கீழ்வரும் கூற்றுக்களுள் எதனை வியாபாரமொன்றின் ஆளுமைத் தத்துவமாக (governance principle) கொள்ள முடியும்?

- A. பணிப்பாளர் சபையில் அதிகமானோர் நிறைவேற்றுனர் அல்லாதவர்களாக (non-executive) இருக்கவேண்டும்.
- B. பிரதான நிறைவேற்று அலுவலர் (CEO) கம்பனிப் பங்குகள் எதனையும் கொண்டிராததுடன், அதன்மூலம் வியாபாரத்தை விளைவுத்திறனுடன் நடத்த அவர் தமது நிபுணத்துவத்தை பயன்படுத்த முடியும்.
- C. பங்குதாரர்களின் நாட்டத்தை பாதுகாப்பதற்கு, பணிப்பாளர்ச்சபைத் தலைவர் கம்பனியின் அதிக பங்குகளைக் கொண்டவராக இருக்கவேண்டும்.
- D. விரைவாகவும் விணைத்திறனாகவும் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, CEO மற்றும் தலைவர் ஆகிய இரு பதவிகளையும் ஒருவரே கொண்டிருக்க வேண்டும்.

(2 புள்ளிகள்)

1.3. கீழ்வரும் உரிமங்களுள் எது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உரிமங்களின் (SMEs) வகையை சார்ந்தது?

- A. பொதுமக்களுக்கு வகைகளில் கடப்பாட்டை கொண்டிராத உரிமம்.
- B. 1987 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க காப்பாவண மற்றும் பரிமாற்று ஆணைக்குழு சட்டத்தின் கீழ் பங்குப் பரிவர்த்தனை நிலையமொன்றில் நிரப்படுத்தப்பட்ட உரிமம்.
- C. பொதுச்சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் உரிமையான்மைச் சாதனங்களை கொண்டுள்ள உரிமம்.
- D. ஒரு நிதிய முகாமைத்துவ (fund management) கம்பனி.

(2 புள்ளிகள்)

1.4. கீழ்வருவனவற்றுள் குறுங்கால ஊழியர் பயன்களாக கருதப்பட முடியாதது எது?

- A. கூலி, சம்பளம், EPF மற்றும் ETF
- B. வருடாந்த மற்றும் சுகவீன விடுமுறைக் கொடுப்பனவு
- C. பணிக்கொடைக் (gratuity) கொடுப்பனவு
- D. இலாபப் பகிரவும் உபகாரக் கொடுப்பனவுகளும்.

(2 புள்ளிகள்)

1.5. கீழ்வருவனவற்றில் கம்பனியோன்றின் நிதிச்சொத்து (financial asset) அல்லாதது எது?

- A. காசு
- B. திறைசேரி உண்டியல்கள் (Treasury bills)
- C. கம்பனியினால் வழங்கப்படும் பங்குகள்
- D. வேறொரு கம்பனியின் உரிமையான்மைச் சாதனங்கள்

(2 புள்ளிகள்)

1.6. கீழே தரப்பட்டவற்றில் LKAS 07: காசப்பாய்வுக் கூற்றுக்கு அமைய காசப்பாய்வுக் கூற்றொன்றில் முன்னிலைப்படுத்தப்படும் ஊடுசெயல் எது?

- i. கடனை உரிமையான்மையாக மாற்றுதல்
 - ii. கடன்மீது பெற்ற வட்டி
 - iii. உபகாரப் பங்கு வழங்கல்
 - iv. கடன்மூலம் பெற்ற பணம் Proceeds of loan issue
- A. i & ii
 - B. i & iii
 - C. ii & iv
 - D. i & iv

(2 புள்ளிகள்)

1.7. LKAS 08: கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றங்கள் மற்றும் வழக்கங்க்கு அமைய ‘அன்றிலிருந்தான பிரயோகம்’ (prospective application) என்பதனை நன்கு விபரிக்கும் கூற்று எது?

- i. கணக்கீட்டு மதிப்பீடில் மாற்றமொன்றினை மாற்றத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகும் நடப்பு மற்றும் எதிர் காலங்களில் ஏற்பிசைவு செய்தல்.
 - ii. கடந்தகால வழு ஒருபோதும் நிகழவில்லை என கருதிக்கொண்டு நிதிக் கூற்றுக்களை திருத்துதல்.
 - iii. கொள்கை மாற்றப்பட்ட திகதிக்குப் பின்னர் நிகழும் ஊடுசெயல்களுக்கு புதிய கணக்கீட்டுக் கொள்கையை பிரயோகித்தல்.
 - iv. புதிய கொள்கை எப்போதும் பிரயோகிக்கப்பட்டு வந்ததாகக் கொண்டு ஊடுசெயல்களுக்கு புதிய கணக்கீட்டுக் கொள்கையை பிரயோகித்தல்.
- A. i & ii
B. i & iii
C. ii & iv
D. i & iv

(2 புள்ளிகள்)

1.8. உரிமொன்றின் வங்கிக்கூற்று 2014 மார்ச் 31ந் திகதியில் ரூபா. 25,000 வரவு மீதியினை (மேலதிகப்பற்று) காட்டியது. வங்கிக் கூற்றினை கணக்கேடுகளுடன் செவ்வை பார்த்தபோது கீழ்வரும் தகவல்கள் தெரியவந்தன:

- 28 பெப்ரவரி 2014 இல் காணப்பட்ட ரூபா 19,000 பெறுமதியான தேறாத காசோலைகளில் ரூபா 15,000 மாத்திரம் 2014 மார்ச் மாதத்தின்போது தேறியிருந்தது.
- 28 பெப்ரவரி 2014 திகதியில் இருந்த ரூபா 35,000 கொடுப்பனவுக்குச் சமர்ப்பிக்கப்படாத காசோலைகளில் ரூபா 25,000 க்கு மாத்திரம் 2014 மார்ச் மாதத்தின்போது கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டது.
- மார்ச் மாதத்தில் வழங்கிய ரூபா 11,000 பெறுமதியான காசோலைகள் மாத இறுதிவரையில் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
- மார்ச் மாத வங்கிக்கூற்றில் காணப்பட்ட வங்கிக் கட்டணம் ரூபா 2,000 காசேட்டில் பதிவுசெய்யப்படவில்லை.

2014 மார்ச் 31ந் திகதி நிதிநிலைக் கூற்றில் காட்டப்படவேண்டிய வங்கிமீதியின் முன்கொணரற் தொகை என்ன?

- A. ரூபா 12,000 மேலதிகப் பற்று
B. ரூபா 42,000 மேலதிகப் பற்று
C. ரூபா 2,000 செலவு மீதி
D. ரூபா 25,000 செலவு மீதி

(2 புள்ளிகள்)

1.9. கீழேயுள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த கம்பனியின் உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) என்ன?

- மொத்த இலாப எல்லை (Gross Profit Margin) - 30%
 - சகல செலவுகளும் (விற்பனைக் கிரயம் மற்றும் வருமான வரி நீங்கலாக) வருமானத்தின் - 12%
 - வருமான வரியானது வருமானத்தின் - 9%
 - சொத்துப் புரள்வு விகிதம் - 3 தடவை
- A. 3%
B. 10%
C. 18%
D. 27%

(2 புள்ளிகள்)

1.10. கீழே தரப்பட்டுள்ள கூற்றுக்களுள் தொடர்ந்தியங்கும் தாபன (going concern) கோட்பாடு தொடர்பில் சரியானது எது?

- A. பங்குதமை வியாபாரத்திலும் பார்க்க பொதுக் கம்பனியோன்று எதிர்வு கூறக்கூடிய நீண்ட ஆயுட்காலத்தை கொண்டிருக்கும்
- B. உரிமம் எதிர்வுகூறக்கூடிய நீண்ட ஆயுட்காலத்தை கொண்டிருக்கும் என்ற எடுகோளின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுகின்றன.
- C. உரிமமொன்றின் தொடர்ந்தியங்கும் தன்மை தீர்மானிக்கப்படுவது, நீண்ட காலத்திற்கு பயன்படுத்த கருதப்படும் சொத்துக்களின் அடிப்படையிலாகும்.
- D. உரிமம் அதன் வியாபாரத்தை தொடர்ந்து நடாத்தி வருகின்றது என்ற உண்மையின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படவேண்டும்.

(2 புள்ளிகள்)

1(b): தரப்பட்ட செயற்பாட்டு வினைச்சொற்களை கவனித்து எல்லா வினாக்களுக்கும் சருக்கமான விடைகளை எழுதுக.

(மொத்தம் 30 புள்ளிகள்)

1.11. ஆதனம், பொறி மற்றும் உபகரண ஆரம்ப மீதியும் தேய்மான ஏற்பாடும் முறையே ரூபா 4,690,000 மற்றும் ரூபா 2,480,000 ஆகும். இறுதி மீதிகள் முறையே ரூபா 8,569,000 உம் ரூபா 3,123,000 உம் ஆகும். ஆண்டிற்கான தேய்மானச்செலவு ரூபா 988,400 ஆகும். ஆண்டின்போது ஆதனம், பொறி மற்றும் உபகரண விற்பனை மீதான இலாபமாக ரூபா 543,000 ஏற்பிசைவு செய்யப்பட்டது. ஆண்டின்போது விற்பனை செய்யப்பட்ட உருப்படியின் விற்கும் தறுவாயில் ஏட்டுப் பெறுமதி ரூபா 432,000.

செய்யவேண்டியது:

ஆண்டிற்கான காசப்பாய்வுக் கூற்றில் காட்டப்படவேண்டிய மூன்று (3) காசப் பாய்வு உருப்படிகளை கணிக்குக.

(3 புள்ளிகள்)

1.12. வரையறுக்கப்பட்ட மின்ட் கம்பனி புதிய அச்சு எந்திரமொன்றினை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதன் மதிப்பிடப்பட்ட பயன்தரும் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். கம்பனியின் முதலாவது அறிக்கையிடற் காலம் 2013/2014. ஆகும். 2013/2014 ஆண்டின்போது செலவுகள் வருமாறு:

| கிரய உருப்படிகள் | ரூபா |
|--|------------|
| வங்கியினுடாக செலுத்தப்பட்ட எந்திரக் கிரயம், கேள்வு மற்றும் காப்புறுதிக் கிரயங்கள் | 9,453,500 |
| வரிகளும் வெளிக்கொண்டுவருதல் கட்டணங்களும் (மீளப் பெறக்கூடிய VAT ரூபா 300,600 உள்ளடங்கலாக) | 2,476,800 |
| தொழிற்சாலைக்கு கொண்டுசெல்லல் கிரயம் | 345,000 |
| இடத் தயாரிப்பு உட்பட நிறுவுதற் செலவு | 245,000 |
| உபயோகிக்க முன்னர் சோதனை ஒட்டச் செலவு | 117,600 |
| சோதனை ஒட்டத்தின்போது பெற்ற பொருட்களின் விற்பனை | 19,000 |
| மதிப்பிடப்பட்ட கழட்டி அகற்றற (dismantling) செலவு | 154,000 |
| திறப்பு விழாவின்போது இறுக்கப்பட்ட செலவுகள் | 96,000 |
| முதற் கட்டளையின் மதிப்பிடப்பட்ட கிரயம் | 342,000 |
| மதிப்பிடப்பட்ட ஈற்றுப்பெறுமதி (residual value) | 172,300 |
| புதிய எந்திரம் பயன்பாட்டிற்கு தயாரான திகதி | 15/08/2013 |
| வர்த்தக உற்பத்தி ஆரம்பமான திகதி | 01/10/2013 |

செய்யவேண்டியது:

2013/2014 ஆண்டிற்கான தேய்மான அறவீட்டினை கணிக்குக.

(3 புள்ளிகள்)

- 1.13. LKAS 10: அறிக்கையிடற் காலத்திற்கு பிந்திய நிகழ்வுகள் எனும் நியமத்திற்கு அமைய செம்மையாக்க நிகழ்வுகள் மற்றும் செம்மையாக்கமற்ற நிகழ்வுகள் என இரண்டு வகையான நிகழ்வுகள் உள்ளன.

செய்யவேண்டியது:

LKAS 10 இல் விளக்கப்பட்டுள்ள செம்மையாக்க மற்றும் செம்மையாக்கமற்ற நிகழ்வுகளை, ஒவ்வொரு வகைக்கும் ஒரு உதாரணம் தந்து விபரிக்குக.

(3 புள்ளிகள்)

- 1.14. நிதிக் கணக்கீட்டில் பலவகை கணக்கீட்டு கணனி மென்னுறுப்புப் பொதிகள் பயன்படுத்தப்படுவதுடன், அவற்றில் பொதுப்பேரேட்டு வகைமுறை (General Ledger Module) பொதுவான ஒரு வகைமுறையாகும்.

செய்யவேண்டியது:

கணக்கீட்டுப் பொதிகளில் தனித்தியங்கும் (standalone) அல்லது ஒன்றித்த (integrated) அடிப்படைகளில் தொழிற்படுத்தக்கூடிய வேறு வகைமுறைகள் மூன்றினை (03) நிர்ந்படுத்துக.

(3 புள்ளிகள்)

- 1.15. 2014 மார்ச் 31 திகதி உரிமொன்றின் கடன்பட்டோர் உபபேரேட்டுக் கணக்கு மீதிகளின் மொத்தமான ரூபா 200,000 கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியுடன் இணங்கவில்லை. பின்னர் மேற்கொண்ட ஆய்வு கீழ்வருவனவற்றை காட்டியது.

- அனுமதிக்கப்பட்ட கழிவான ரூபா 5,000 உப பேரேட்டில் சரியாக பதிவு செய்யப்பட்ட போதிலும், அனுமதித்த கழிவுகள் நாட்குறிப்பேட்டில் தவற விடப்பட்டிருந்தது.
- வாடிக்கையாளர் திருப்பியனுப்பிய பொருட்களின் பெறுமதி ரூபா 14,000 பொதுப்பேரேட்டில் முறையாக பதிவுசெய்யப்பட்ட போதிலும் உபபேரேட்டில் பதிவுசெய்யப்படவில்லை.
- ரூபா 25,000 க்கான விற்பனை விலைப்பட்டியல் விற்பனை நாட்பதிவேட்டில் இருத்தவை பதியப்பட்டிருந்த அதேவேளை உபபேரேட்டில் சரியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

செய்யவேண்டியது:

மேற்படி தகவல்கள் தொடர்பாக உரிய பொது நாளேட்டுப் பதிவுகளை தயாரிக்குக.

(3 புள்ளிகள்)

1.16. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்ட ஏற்பாடுகளின்படி ஒவ்வொரு மேன்னிலை (தாய்) கம்பனியும் அதன் சகல உப கம்பனிகளையும் இணைத்து ஒன்றித்த நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் வேண்டும்.

செய்யவேண்டியது:

2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின்படி, ஒன்றித்த நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்காக மேன்னிலை உரிமைான்று ஏனைய உரிமங்கள்மீது கட்டுப்பாடு கொண்டிருக்கும் மூன்று சந்தர்ப்பங்களை கூறுக. (03) under

17.1.7.1.1

1.17. LKAS 18 - வருமானம் நியமம், குறிப்பிட்ட காலத்தின் நிதிக்கூற்றுக்களில் வருமானமாக ஏற்பிசைவு செய்வதற்கு சில தேர்வு நியந்தனைகள் திருப்தி செய்யப்பட வேண்டுமெனக் கூறுகின்றது. கீழே சில வருமான உருப்படிகள் உமக்கு தரப்பட்டுள்ளன.:

- 2013 மே மாதத்தில் பொருட்கள் வினியோகிக்கப்படும் எனும் உறுதி மொழியின் கீழ் வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற பணம்.
- உரிமம் 2013 ஏப்ரல் 15 முதலீடு செய்த வேறொரு கம்பனிப் பங்குகள்மீது அந்தக் கம்பனி பிரகடனப்படுத்திய உரிய பங்கிலாத் தொகை ரூபா 2,000
- 2014 ஜூன் 30 ந் திகதி முடிவடையும் 12 மாத காலத்திற்கு வைப்பில் இட்ட நிலையான வைப்பிலிருந்து கிடைக்கவேண்டிய வட்டி ரூபா 12,000.

செய்யவேண்டியது:

மேற்படி உருப்படிகளை 2014 மார்ச் 31ந் திகதி முடிவுற்ற ஆண்டில் உரிமம் வருமானமாக ஏற்பிசைவு செய்யவேண்டுமா என அதற்குரிய காரணத்துடன் காரணத்துடன் கீழுள்ள அட்டவணையில் காட்டுகுக.

| உருப்படி | ஏற்பிசைவு? (ஆம்) / (இல்லை) | காரணம் |
|-----------------------------|----------------------------|--------|
| வாடிக்கையாளரிடம் பெற்ற பணம் | | |
| பங்கிலாபம் | | |
| வட்டி | | |

(3 புள்ளிகள்)

1.18. ஒரு தளபாட உற்பத்திக் கம்பனியின் கீழ்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

| உருபடி | கிரயம் (ரூபா.) | விற்பனை விலை (ரூபா.) | விற்பனைக் கிரயம் (ரூபா.) |
|-----------------------------|----------------|----------------------|--------------------------|
| மரம் | 1,500,000 | 2,000,000 | 250,000 |
| பகுதி முற்றுப்பெற்ற தளபாடம் | 450,000 | 550,000 | 120,000 |
| முற்றுப்பெற்ற தளபாடம் | 1,500,000 | 3,000,000 | 500,000 |

LKAS 2 தொக்குகள் நியமத்தில் இனங்காணப்பட்ட தொக்குகளின் முன்று வகைப்படுத்தலின்கீழ் மேலே தரப்பட்டுள்ள தொக்கு உருபடிகளை கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் வகைப்படுத்துக.

| தொக்கின் வகை | முன்கொணரற் தொகை (ரூபா.) |
|--------------|-------------------------|
| | |
| | |
| | |
| | |

(3 marks)

1.19. பட்டயக் கணக்கறிஞர்கள் தமது நடத்தையில் உயர்ந்த தரத்தினையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கு கடப்பாட்டினை கொண்டுள்ளனர். இன்றைய வியாபாரக் கண்ணோட்டத்தில், விசேடமாக நிதிக்கூற்றுக்களை தயாரித்து முன்னிலைப்படுத்துவதில் நெறிமுறை (Ethics) முக்கிய பங்காற்றுகின்றது.

- (i) வரைபுக் கணக்குகளை மீளநோக்கியின், கம்பனியின் கீழ்மட்டத்தினை மேம்படுத்தும் பொருட்டு இறுதிக் தொக்கினை ரூபா 2 மில்லியனால் அதிகரிக்குமாறு உமது மேன்னிலை அலுவலர் உம்மை கேட்டுள்ளார்.
- (ii) தமது ஊக்குவிப்புத்தொகை கணிப்பீட்டினை பாதிக்கும் காரணத்தால், அறவிடமுடியாக் கடன் ஏற்பாடு செய்யவேண்டாமென சந்தைப்படுத்தல் முகாமையாளர் கணக்குப்பகுதி ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளார்.
- (iii) தமது தனிப்பட்ட (கம்பனி செலுத்திய) செலவுகளை கம்பனியின் பல்லினச் செலவுகளுக்கு மாற்றும்படி முகாமைப் பணிப்பாளர் உமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

செய்யவேண்டியது:

மேலே கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் நெறிமுறை தொடர்பில் சரியானதா அல்லது தவறானதா எனக் கூறுக.

(3 புள்ளிகள்)

1.20. கம்பனியோன்றின் 2014 மார்ச் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டில் வரிவிதி இலாபம் ரூபா 8,250,000. கும்பனியின் வரி விகிதம் 28%. ஆறிக்கையிடற் திகதியில் ஆதனம், பொறி மற்றும் உபகரண முன்கொணரற்றொகை மற்றும் வரித்தளம் (tax base) முறையே ரூபா 3,500,000 மற்றும் ரூபா 2,100,000 ஆகும். 2013 ஏப்ரல் 01ந் திகதி பிற்போட்ட வரிப் பரிப்பு மீதி ரூபா 265,000.

செய்யவேண்டியது:

2014 மார்ச் 31ந் திகதி முடிவுற்ற ஆண்டின் வரிச் செலவினை கணிக்குக.

(3 புள்ளிகள்)

பிரிவு 2

தரப்பட்டுள்ள நான்கு வினாக்களில் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

பிரிவு 2 க்கான மொத்தப் புள்ளிகள் 30.

இந்தப் பகுதிக்கு பரிந்தரைக்கப்பட்ட காலம் 54 நிமிடங்கள்.

வினா இல. 02

2.1. கமால், லலித் மற்றும் மாலி ஆகியோர் இலாப, நட்டங்களை முறையே 2:2:1 விகிதத்தில் பகிரும்வகையில் பங்குடமை வியாபாரத்தினை நடாத்தி வருகின்றனர். பங்குடமை உடன்படிக்கை ஏற்பாடுகளுக்கு அமைவாக தயாரிக்கப்படாத வரைபு நிதிக்கூற்றுக்களும் ஏனைய சில மேலதிக தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளன.

| 2014 மார்ச் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று | |
|--|-------------|
| | ரூபா |
| விற்பனை வருமானம் | 2,000,000 |
| விற்பனைக் கிரயம் | (1,200,000) |
| மொத்த இலாபம் | 800,000 |
| நிருவாகச் செலவுகள் | (250,000) |
| விற்பனை, வினியோகக் கிரயங்கள் | (190,000) |
| நிதிக் கிரயம் | (30,000) |
| ஆண்டிற்கான இலாபம் | 330,000 |
| இலாபப் பகிர்வு: | |
| கமால் | 110,000 |
| லலித் | 110,000 |
| மாலி | 110,000 |

| 2014 மார்ச் 31ந் திகதியில் நிதிநிலைக் கூற்று | |
|--|---------|
| நடைமுறையல்லாச் சொத்துக்கள் | ரூபா |
| ஆதனம், பொறி மற்றும் உபகரணம் | 470,000 |
| நடைமுறைச் சொத்துக்கள் | |
| தொக்குகள் | 125,000 |
| வியாபார வருமதிகள் | 80,000 |
| காசு | 25,000 |
| மொத்த நடைமுறைச் சொத்துக்கள் | 230,000 |
| மொத்தச் சொத்துக்கள் | 700,000 |

| | |
|---|----------------|
| உரிமையாண்மை | |
| பங்காளர்கள் மூலதனக் கணக்குகள்: | |
| கமால் | 80,000 |
| லலித் | 60,000 |
| மாலி | 60,000 |
| பங்காளர்கள் நடைமுறைக் கணக்ககள்: | |
| கமால் | 120,000 |
| லலித் | 80,000 |
| மாலி | (20,000) |
| கடன் | 300,000 |
| நடைமுறைப் பரிப்புக்கள் | |
| வியாபாரச் சென்மதிகள் | 12,000 |
| அட்டுறுக்கள் | 8,000 |
| மொத்த உரிமையாண்மையும் பரிப்புக்களும் | 700,000 |

பங்குடமை உடன்படிக்கை கீழ்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:

- கமால், லலித் மற்றும் மாலி ஆகியோர் இலாப, நட்டங்களை முறையே 2:2:1 விகிதத்தில் பகிர்ந்துகொள்வர். செலுத்தப்படும்.
- பங்காளர்களுக்கு அவர்களின் மூலதனக் கணக்கு மீதிகள்மீது ஆண்டிற்கு 25% வட்டி செலுத்தப்படும்.
- மாலிக்கு வருடாந்த சம்பளமாக ரூபா 100,000 செலுத்தப்பட வேண்டும்.
- பங்காளர்கள் தமது சொந்தத்தேவைக்காக பங்குடமையிலிருந்து பொருட்களை கிரயத்தில் பெறுவதற்கு உரித்துடையவர்கள்.

மேலதிகத் தகவல்கள்:

- காட்டப்பட்டுள்ள வட்டி / நிதிக் கிரயம், 2013 ஏப்ரல் 1ந் திகதி முதல் 2013 செப்டம்பர் 30ந் திகதி வரையான காலத்திற்கு செலுத்திய தொகையாகும்.
- கமால் வியாபாரத்திலிருந்து ரூபா 30,000 கிரயமான வியாபார தொக்கினை எடுத்திருந்தார்.
- 2014 மார்ச் 31ந் திகதி வரையான காலத்திற்கு பயனளிப்புக் கட்டணமாக (utility charges) ரூபா 55,000 ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
- வினியோக மோட்டார் வாகனம் மீது தேய்மானமாக ரூபா 15,000 ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
- அலுவலகத்திற்காக வாடகைக்குப் பெறப்பட்ட கட்டடத்திற்கு செலுத்திய முற்பணம் ரூபா 40,000 ஆண்டின் செலவாக ஏற்பிசைவு செய்யப்பட்டது.

செய்யவேண்டியது:

1. தரப்பட்ட வரைபு நிதிநிலைக் கூற்றிலுள்ள மீதிகளுடன் ஆரம்பித்து பங்காளர் நடைமுறைக் கணக்கினை தயாரிக்குக.
(4 புள்ளிகள்)
2. 2014 மார்ச் 31ந் திகதியில் நிதிநிலைக் கூற்றினை தயாரிக்குக.
(4 புள்ளிகள்)

2.2. ஒப்பிடற்றகவு (Comparability) நிதிக் கூற்றுக்களின் முக்கிய குணவியல்பாகும்.

செய்யவேண்டியது:

ஒப்பிடற்றகவினை வசதிசெய்வதற்காக நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பில் கடைப் பிடிக்கப்படும் இரண்டு (02) முறைகளை கூறுக.

(2 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா இல. 03

“PQR Manufacturers” வியாபார 2014 மார்ச் 31ந் திகதி முடிவுற்ற ஆண்டிற்கான கீழ்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

| உருப்படி | ரூபா.'000 |
|---|-----------|
| எந்திரம் - கிரயத்தில் | 1500 |
| கட்டடங்கள் - கிரயத்தில் | 2000 |
| மூலப்பொருட் தொக்கு 01/04/2013 திகதியில் | 500 |
| புத்துருவாகும் வேலைகள் 01/04/2013 திகதியில் | 200 |
| முற்றுப்பெற்ற பொருட்கள் 01/04/2013 திகதி (மாற்ற விலையில்) | 330 |
| காப்புறுதி மற்கொடுப்பனவு | 25 |
| அட்டுறு மின்கட்டணம் 01/04/2013 திகதியில் | 40 |
| விற்பனை | 7950 |
| செலுத்தப்பட்ட காப்புறுதிக் கட்டணம் | 70 |
| செலுத்தப்பட்ட மின்சாரச் செலவுகள் | 90 |
| மூலப்பொருட் கொள்வனவு | 2100 |
| வெளித்திரும்பிய மூலப்பொருட்கள் | 60 |
| உட்திரும்பிய முடிவுற்ற பொருட்கள் | 20 |
| நீர்க் கட்டணம் | 80 |
| தொலைபேசிக் கட்டணம் | 150 |
| சம்பளம் - தொழிற்சாலை | 900 |
| நேர் கூலி | 590 |
| உற்பத்தி உதிரிப்பாகங்கள் | 374 |

மேலதிகத் தகவல்கள்

- கீழ்வரும் அடிப்படையில் நேர்கோட்டு முறையில் தேய்மான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

| | பயன்தரும் ஆயுட்காலம் (ஆண்டு) | ஈற்றுப் பெறுமதி (ரூபா) | கொள்வனவுத் திகதி |
|----------|------------------------------|------------------------|------------------|
| எந்திரம் | 5 | 200,000 | 01.04.2011 |
| கட்டடம் | 20 | 400,000 | 01.04.2010 |

- கட்டடத்தின் 3/4 பகுதி தொழிற்சாலையாக உபயோகிக்கப்படுகின்றது.

- செலவுகளின் கீழ்வரும் சதவீதங்கள் தொழிற்சாலைக்கு உரியனவாகும்.

| | |
|----------------|-----|
| மின்சாரம் | 90% |
| நீர்க் கட்டணம் | 90% |
| காப்புறுதி | 60% |
| தொலைபேசி | 10% |

- 31மார்ச் 2014 திகதி அட்டுறை செலவுகள் மற்றும் முற்கொடுப்பனவுகள் வருமாறு:

| செலவு | அட்டுறைக்கள் (ரூபா.) | முற்கொடுப்பனவு(ரூபா.) |
|------------|----------------------|-----------------------|
| மின்சாரம் | 80,000 | |
| காப்புறுதி | | 25,000 |

- தொழிற்சாலைச் சம்பளம் 10% EPF கழித்தபின்னர் நிகரத் தொகையாகும்.
- ஆண்டிறுதியில் உபயோகிக்காத உற்பத்தி உதிரிப் பாகங்கள் ரூபா 130,000.
- ரூபா 40,000 கிரயமான மூலப்பொருட்கள் ஆண்டின்போது முற்றாக அழிந்தன. காப்புறுதிக் கம்பனி ரூபா 30,000 செலுத்த அங்கீர்த்துள்ளது.
- 2014 மார்ச் 31ந் திகதியில் தொக்குகள்:

| | |
|--|-----------------|
| மூலப்பொருட்கள் | - ரூபா 200,000 |
| புத்துருவாகும் வேலை | - ரூபா 160,000 |
| முற்றுப்பெற்ற பொருட்கள் (மாற்ற விலையில்) | - ரூபா 440,000. |
- பொருட்களின் மேம்படுத்தல் அனுமதிப் பத்திரத்திற்காக குறைந்தபட்ச இறைக் கட்டணமாக (Royalty) ரூபா 100,000 செலுத்த வேண்டும். 5000 அலகுகளுக்கு மேல் உற்பத்தி அலகுகள் ஒவ்வொன்றிற்கும் ரூபா 10 மேலதிகமாக செலுத்த வேண்டும். ஆண்டின்போது கம்பனி 6000 அலகுகளை உற்பத்தி செய்தது.
- முற்றுப்பெற்ற பொருட்கள் கிரயத்தில் 10 % இலாபம் வைத்து களஞ்சியத்திற்கு மாற்றப்படுகின்றது.

செய்யவேண்டியது:

1. 2014 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டின் உற்பத்திக் கணக்கை தயாரிக்குக. (5 புள்ளிகள்)

2. 2014 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டின் மொத்த இலாபத்தை கணிக்குக. (3 புள்ளிகள்)

நிதிக்குத்தகை சொத்து, குத்தகைக்கு பெறுன்னுக்கு சட்டரீதியாக உரித்தினை வழங்காதபோதிலும், அது குத்தகைக்கு பெறுன்னின் ஏடுகளில் ஒரு சொத்தாக ஏற்பிசைவு செய்யப்படுவது ஏனை விபரிக்குக. (2 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா இல.04

4.1. பரீட்சை மீதி சமப்படாதபோது, வித்தியாசத்தினை தொங்கற் கணக்கிற்கு மாற்றி 2014 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கு தயாரித்த வரைபு நிதிக்கூற்றுக்களின் படி இலாபம் ரூபா 400,000. பின்னர் கீழ்வரும் தகவல்கள் தெரிய வந்தன:

- ரூபா 50,000 க்கான விற்பனை விலைப்பட்டியல் விற்பனைக் கணக்கில் சரியாக செலவுப்பதிவு செய்யப்பட்டபோதிலும், கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதிவுசெய்யப்பட்டு இருக்கவில்லை.
- கடன்பட்டோரிடமிருந்து சேகரித்த தொகை ரூபா 150,000 கடன்கொடுத்தோர் கணக்கில் வரவுப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
- பெற்ற கழிவு ரூபா 20,000, அனுமதித்த கழிவாக ஏற்பிசைவு செய்யப்பட்டது.
- கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் ஆரம்ப மீதி ரூபா 540,000 தவறுதலாக ரூபா 450,000 என பதிவுசெய்யப்பட்டிருந்தது.
- பதிவழித்த அறவிட முடியாக கடன் ரூபா 25,000 கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் சரியாக பதிவுசெய்யப்பட்ட போதிலும், ஊழியர் கடன் கணக்கில் பதிவு செய்யப்பட்டது.
- உரிமத்தினால் வழங்கப்பட்ட ரூபா 16,500 செலவுப் பதிவுக் குறிப்பொன்று கணக்கேடுகளில் முற்றாக தவிர்க்கப்பட்டிருந்தது.

செய்யவேண்டியது:

- | | |
|--|---------------|
| 1. தொங்கற் கணக்கினை தயாரிக்குக். | (6 புள்ளிகள்) |
| 2. ஆண்டிற்கான சரியான இலாபத்தினை கணிக்குக். | (4 புள்ளிகள்) |

4.2. 2014 மார்ச் 31 இல் கீழ்வரும் தகவல்கள் 6000 ஊழியர்களைக் கொண்டுள்ள தொழிற்சங்கம் சம்பந்தப்பட்டதாகும். ஒரு அங்கத்தவரின் வருட சந்தா ரூபா 100. சந்தா வருமானம் அட்டுறு அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படும். எனினும், அங்கத்தவரின் சந்தா 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையிலிருப்பின், அவரின் சந்தாவை ஏற்பிசைவு செய்வதில்லை.

- 2014 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டின்போது சேகரித்த மொத்த அங்கத்துவ கட்டணம் ரூபா 520,000.
- 31.03.2013 திகதியில் சந்தா நிலுவைகள் கீழ்வருமாறு: .

| அங்கத்தவர் எண்ணிக்கை | ஆண்டுகள் |
|----------------------|------------|
| 1000 | 2 ஆண்டுகள் |
| 50 | 1 ஆண்டு |

- 31.03.2013 திகதி 2 ஆண்டுகளாக நிலுவையாக இருந்த அங்கத்தவர்களில் 15 அங்கத்தவர்கள் 31.03.2014 திகதி முடிவுற்ற ஆண்டில் சந்தா எதனையும் செலுத்தவில்லை. ஏனையோர் இரு வருட சந்தாவை செலுத்தியபோதிலும் நடப்பு ஆண்டுச் சந்தா நிலுவையில் உள்ளது.

- நடப்பு ஆண்டின்போது 50 புதிய அங்கத்தவர்கள் இணைந்ததுடன் அவர்கள் ஒருவருட சந்தாவை முற்பண்மாகவும் செலுத்தியிருந்தனர்.
- 31.03.2013 திகதியில் 400 அங்கத்தவர்கள் தமது சந்தாவை முற்பண்மாக செலுத்தியிருந்ததுடன், of them 31.03.2014 திகதியில் 200 அங்கத்தவர்கள் வருட சந்தாவை முற்பண்மாக செலுத்தியிருந்தனர்.
- 01.04.2013 திகதி சந்தா நிலுவையாக இருந்த 10 அங்கத்தினர் நிலுவையை செலுத்தாது சங்கத்தை விட்டு விலகினர்.

செய்யவேண்டியது:

2014 மார்ச் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான தொழிற்சங்கத்தின் சந்தாக் கணக்கினை தயாரிக்குக.

(4 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா இல. 05

SQ தனது தனியுரிமையாளர் வியாபாரத்தை ரூபா 400,000 முதலிட்டு 01/04/2012 திகதி ஆரம்பித்தார். அவர் இரட்டைப்பதிவு முறையில் முறையான கணக்கேடுகளை பேணவில்லை. எனினும் 2014 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக கீழ்வரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன:

- சகல காசுவிற்பனைகளும் நாளேட்டில் பதிவுசெய்யப்பட்டதுடன், ஆண்டிற்கான அதன் மொத்தம் ரூபா 500,000 ஆகும்.
- கடன் விற்பனைச் சிட்டைகளின் மொத்தம் ரூபா 800,000.
- ஏனைய தகவல்கள் கீழ்வருமாறு:

| | 01/04/2013 திகதி (ரூபா.) | 31/03/2014 திகதி (ரூபா.) |
|-----------------------------------|-----------------------------|-----------------------------|
| காசுக் கையிருப்பு | 20,000 | 37,000 |
| வங்கிக் கூற்றின்படி மீதி | 50,000 | 35,000 |
| தேராத காசோலைகள் | 0 | 15,000 |
| சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் | 0 | 35,000 |
| வங்கிக்கூற்றின்படி வங்கிக்கட்டணம் | 10,000 | 7,000 |
| கடன்பட்டோர் | 110,000 | ? |
| கடன்கொடுத்தோர் | 0 | ? |
| தொக்குகள் | 45,000 | 100,000 |

- பெறப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட காசுக் கழிவுகள் முறையே ரூபா 5,000 மற்றும் ரூபா 14,000 ஆகும்.

- வியாபாரத்தின் ஆரம்பத்தில் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணத்தின் கிரயம் ரூபா 300,000. இந்த வகையான உபகரணம் கிரயத்தில் ஆண்டிற்கு 20% தேவீமானம் செய்யப்படும். 2014 மார்ச் 30 திகதியில் வேறொரு உபகரணம் ரூபா 125,000 க்கு கொள்வனவு செய்யப்பட்டது.
- SQ விற்பனைகள் மீது நிலையான 40% மொத்த இலாபத்தை பேணுகின்றார்.
- மொத்த காசுக் கொள்வனவுகள் ரூபா 500,000.
- கடன்கொடுத்தோருக்கு செலுத்திய மொத்தத் தொகை ரூபா 285,000.
- கடன்பட்டோரிடமிருந்து சேகரித்த மொத்தத் தொகை ரூபா 745,000.
- SQ சொந்தத் தேவைக்காக விற்பனைப் பெறுவனவுகளிலிருந்து ரூபா 70,000 இனை எடுத்திருந்தார்.
- 2014 மார்ச் 31 திகதியில் செலுத்தவேண்டி இருந்த பயனளிப்புக் கட்டணங்கள் (Utility bills) ரூபா 38,000.
- தரப்பட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டவை தவிர வேறு சொத்துக்களை அல்லது பரிப்புக்களை வியாபாரம் கொண்டிருக்கவில்லை.

செய்யவேண்டியது:

1. 2014 மார்ச் 31 திகதி முடிவுற்ற ஆண்டிற்கு SQ வின் வருமானக் கூற்றினை தயாரிக்குக.
(5 புள்ளிகள்)
2. 2014 மார்ச் 31 திகதியில் SQ வின் நிதிநிலைக் கூற்றினை தயாரிக்குக.
(5 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

பிரிவு 3

கட்டாயமாக பதிலளிக்கவேண்டிய வினா.

பிரிவு 3 க்கு மொத்தப் புள்ளிகள் 20.

இந்தப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட காலம் 36 நிமிடங்கள்.

வினா இல. 06

ABC Ltd கம்பனியின் 31 மார்ச் 2014 இல் பரிசீலனை கீழே தரப்பட்டுள்ளது.

| 2014 மார்ச் 31ந் திகதி பரிசீலனை மீதி | ரூபா'000 | ரூபா'000 |
|---|----------|----------|
| காணியும் கட்டடங்களும் | 4,200 | |
| மோட்டார் வாகனங்கள் | 1,800 | |
| திரள் தேய்மானம் - கட்டடம் | | 244 |
| திரள் தேய்மானம் - மோட்டார் வாகனம் | | 720 |
| செலுத்தப்பட்ட வருமான வரி | 260 | |
| வியாபார வருமதிகள் | 428 | |
| ஐயற்வுக்கடன் ஏற்பாடு | | 12 |
| 01.04.2013 இல் முன்செலுத்தப்பட்ட காப்புறுதி | 56 | |
| வங்கி மீதி | 60 | |
| திறைசேரி உண்டியல்கள் | 96 | |
| வியாபாரச் சென்மதிகள் | | 150 |
| செலுத்திய பங்கிலாபம் | 200 | |
| ஆண்டிற்கான இலாபம் | | 1,775 |
| 01.04.2013 இல் செலுத்தவேண்டிய வருமான வரி | | 160 |
| 01.04.2013 இல் செலுத்தவேண்டிய EPF | | 75 |
| 01.04.2013 இல் செலுத்தவேண்டிய ETF | | 9 |
| 01.04.2013 இல் ஏனைய அட்டுறுக்கள் | | 360 |
| 12 % தனிச்சங்கள் (Debentures) | | 300 |
| குறிப்பிடு மூலதனம் | | 2,000 |
| 01.04.2013 இல் கைக்கொள் இலாபம் | | 1,295 |
| | 7,100 | 7,100 |

மேலதிகத் தகவல்கள்:

- 01 ஏப்ரல் 2013 இல் காணி மற்றும் கட்டடங்கள் கீழ்வருமாறு மீள்மதிப்பீடு செய்யப்பட்டன:
- காணி: ரூபா 4 மில்லியன் ∴ கட்டடங்கள் ரூபா 1.4 மில்லியன்.

01/04/2013 திகதியில் காணி மற்றும் கட்டடங்களின் முன்கொணரற் தொகைகள் கீழ்வருமாறு அமைந்திருந்தது:

| | கிரயம் (ரூபா.) | திரள் தேய்மானம் (ரூபா.) | முன்கொணரற் தொகை (ரூபா.) |
|------------|----------------|-------------------------|-------------------------|
| காணி | 2,000,000 | - | 2,000,000 |
| கட்டடங்கள் | 2,200,000 | 200,000 | 2,000,000 |

மதிப்பீட்டாளர் தீர்மானித்தபடி, 2013 ஏப்ரல் 1ந் திகதியிலிருந்து கட்டடங்களின் எஞ்சியுள்ள பயன்தரும் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் மாத்திரம். மீள்மதிப்பீட்டிற்கு வேண்டிய செம்மையாக்கங்கள் இன்னும் செய்யப்படவில்லை. கட்டத்தின் மீதான தேய்மானம் அதன் கிரயத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- மோட்டார் வாகனங்களுக்கு அவற்றின் கிரயத்தில் 20% ஆண்டிற்காக தேய்மான ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், மோட்டார் வாகனங்களின் எஞ்சிய பயன்தரும் ஆயுட்காலம் 31.3.2014 இலிருந்து ஒரு ஆண்டுக்கு மாத்திரமாகும். ஆவற்றின் மற்றுப்பெறுமதி ரூபா 200,000.

- 31.3.2014 திகதியில் அட்டுறுக்கள் கீழ்வருமாறு:

| | (ரூபா'000) |
|---------------|-------------|
| EPF | 100 |
| ETF | 12 |
| ஏனைய செலவுகள் | 300 |

- தனிச்சங்கள் மீதான வட்டி ஆண்டிற்கு இருதடவை செப்டம்பர் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய திகதிகளில் செலுத்தப்படும். இரண்டாவது அரையாண்டிற்கான வட்டி இன்னும் செலுத்தப்படவோ அல்லது ஏற்பாடு செய்யப்படவோ இல்லை.
- 31 மார்ச் 2014 திகதியில் தொக்குகளின் கிரயம் மற்றும் நிகர தேறுகைப் பெறுமதி முறையே ரூபா 400,000 மற்றும் ரூபா 350,000 ஆகும்.
- கடன்பட்டோரிடமிருந்து வருமதியாகவுள்ள ரூபா 28,000 இனை பதிவழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. வருட இறுதியில் ஐயுறவுக்கடன் ஏற்பாடானது, கடன்பட்டோர் மீதியின் 2% ஆக செம்மையாக்கப்பட வேண்டும்.
- 31 மார்ச் 2014 இல் காப்புறுதி முற்கொடுப்பனவு ரூபா 60,000.
- விற்பனை வருமானம் 2014 மே மாதத்தில் செய்யப்படவேண்டிய விற்பனைக்காக பெறப்பட்ட முற்பணம் ரூபா 100,000 இனை உள்ளடக்குகின்றது.
- ஆண்டிற்கான வருமான வரி ரூபா 384,000 ஆக மதிப்பிடப்பட்டது. அறிக்கையிடற் காலத்தின்போது செலுத்தப்பட்ட வருமானவரி வரிமதிப்பாண்டு 2012/2013 க்கான இறுதி வரிக்கொடுப்பனவு ரூபா 126,000 இனை உள்ளடக்குகின்றது.

- பர்ட்சை மீதியில் காட்டியுள்ள நிகர இலாபத்தை கணித்தலில் கீழே தரப்பட்டுள்ள தொகைகள் கவனத்திற் கொள்ளப்பட்டன:

விற்பனை ரூபா 16,250,000; விற்பனைக் கிரயம் ரூபா 7,432,000; ஏனைய வருமானம் ரூபா 130,000; வினியோகக் கிரயம் ரூபா 3,696,000; நிருவாகக் கிரயம் 2,451,000; நிதிச் செலவுகள் ரூபா 672,000; மற்றும் ஏனைய கிரயங்கள் ரூபா 354,000. இந்த உருப்படிகள் மேலே தரப்பட்டுள்ள செம்மையாக்கங்களுக்கு ஆளாகும்.

கீழ்வருவனவற்றை தயாரிக்குக:

- 2014 மார்ச் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான முற்றக்க வருமானக் கூற்று. **(8 புள்ளிகள்)**
- 2014 மார்ச் 31ந் திகதியில் உரிமையான்மை மாற்றங்கள் பற்றிய கூற்று. **(2 புள்ளிகள்)**
- 2014 மார்ச் 31ந் திகதியில் நிதிநிலைக் கூற்று **(10 புள்ளிகள்)**
(மொத்தம் 20 புள்ளிகள்)